

DEPARTMENTAL EXAMINATIONS (COMPUTER BASED TEST)**Name of the Test:**

Departmental Test for Officers of the Cooperative Department - Book - Keeping (Without Books)	057
---	-----

Maximum Time: One Hour

Maximum Marks: 40

IMPORTANT INSTRUCTIONS**OBJECTIVE TYPE**

கொள்குறி வகை வினாத்தாள்

Read the following instructions carefully before beginning to answer the questions.

வினாக்களுக்கு விடையளிக்கத் தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளைக் கவனமாகப் படிக்கவும்.

1. This computer based Test contains 40 number of questions in objective Type.
இந்தக் கணினி வழித் தேர்வானது, 40 கொள்குறி வகையிலான வினாக்களைக் கொண்டது.
2. Answer all questions. Each question carries one mark
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் ஒவ்வொரு வினாவும் ஒரு மதிப்பெண் உடையது.
3. In case of doubt, English version is the Final.
வினாக்களில் சந்தேகம் இருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.
4. Words of masculine gender in these questions shall, where the context so require, be taken to include feminine gender.
இந்த வினாக்களில் இடம் பெற்றுள்ள ஆண் பாலினத்தவரின் வார்த்தைகளில் தேவைப்படின, சூழலுக்கேற்ப பெண் பாலினத்தவரின் வார்த்தைகளும் அடங்கும்.
5. Before answering the questions in CBT, candidates should read the following instructions displayed in the monitor:
விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்விற்கு விடையளிக்கத் தொடங்கும் முன் கணினியின் திரையில் தோன்றும் அறிவுரைகளை கவனமாகப் படிக்கவும்.
 - a) One question will be displayed on the screen at a time.
ஒரே நேரத்தில் ஒரு வினா மட்டுமே கணினித் திரையில் தோன்றும்.
 - b) Time available for you to complete the examination will be displayed through a countdown timer in the top right-hand corner of the screen. It will display

1. Double Entry System was introduced in the year
இரட்டை பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு

(A) A.C. 1394
கி.பி. 1394

(B) A.C. 1484
கி.பி. 1484

✓ (C) A.C. 1494
கி.பி. 1494

(D) A.C. 1594
கி.பி. 1594

2. Double Entry System was introduced by
இரட்டை பதிவு முறை அறிமுகப்படுத்தியவர்

(A) Adam Smith
ஆடம் ஸ்மித்

(B) Alfred Marshall
ஆல்பிரட் மார்ஷல்

(C) F.W. Taylor
F.W. டெய்லர்

✓ (D) Lucas Pacioli
லூக்காஸ் பாஸியோலி

3. Which of the following is correct?
கீழ்க்கண்டவற்றில் சரியான விடை எது?

(A) Asset = Capital – Liability
சொத்து = முதல் – பொறுப்புகள்

(B) Liability = Asset + Capital
பொறுப்புகள் = சொத்து + முதல்

(C) Capital = Liability + Asset
முதல் = பொறுப்புகள் + சொத்து

✓ (D) Asset = Capital + Liability
சொத்து = முதல் + பொறுப்புகள்

4. Capital – Rs. 3,00,000/- Liability – Rs. 2,00,000/-
Calculate the value of Assets

முதல் ரூ.3,00,000/- பொறுப்புகள் ரூ.2,00,000/-
எனவே சொத்துக்களின் மதிப்பைக் கணக்கிடுக.

(A) Rs. 1,00,000/-
ரூ.1,00,000/-

(B) Rs.1,50,000/-
ரூ.1,50,000/-

(C) Rs.3,00,000/-
ரூ.3,00,000/-

✓ (D) Rs.5,00,000/-
ரூ.5,00,000/-

5. Good will is an example of
நற்பெயர் எடுத்துக்காட்டாக இருப்பது

(A) Current Asset
நடப்பு சொத்துகள்

(B) Fixed Asset
நிலை சொத்துகள்

✓ (C) Intangible Asset
புலனாகா சொத்துகள்

(D) Tangible Asset
புலனாகும் சொத்துகள்

6. Discount received is an example of
கழிவு பெற்றது எடுத்துக்காட்டாக விளங்குவது

(A) Real Account
சொத்து கணக்கு

(B) Personal Account
ஆள்சார் கணக்கு

✓ (C) Nominal Account
பெயரளவு கணக்கு

(D) Both (A) and (B)
(A) மற்றும் (B) இரண்டும்

7. The origin of a transaction is derived from the
நடவடிக்கைகள் தோற்றம் பெறுவது

(A) Accounting equation
கணக்கியல் சமன்பாடு

(B) Journal
குறிப்பேடு

(C) Ledger
பேரேடு

✓ (D) Source Document
ஆதார ஆவணங்கள்

8. Cash purchases is recorded in the book of
ரொக்க கொள்முதல் பதியப்படும் ஏடு

✓ (A) Cash Book
ரொக்க ஏடு

(B) Purchase Book
கொள்முதல் ஏடு

(C) Purchase Return Book
கொள்முதல் திருப்ப ஏடு

(D) Sales Book
விற்பனை ஏடு

9. Goods purchases for credit is recorded in the book of
சரக்குகளை கடனுக்கு வாங்குதல் எவ்வேட்டில் பதியப்படுகிறது?

✓ (A) Purchase Book
கொள்முதல் ஏடு

(B) Purchase Return Book
கொள்முதல் திருப்ப ஏடு

(C) Sales Book
விற்பனை ஏடு

(D) Sales Return Book
விற்பனை திருப்ப ஏடு

10. Goods returned from customer is recorded in the book of
வாடிக்கையாளர் திருப்பியனுப்பும் சரக்கு பதியப்படும் ஏடு
- (A) Cash Book
ரொக்க ஏடு
- (B) Purchase Return Book
கொள்முதல் திருப்ப ஏடு
- (C) Sales Book
விற்பனை ஏடு
- (D) Sales Return Book
விற்பனை திருப்ப ஏடு
11. State which of the following errors will not be revealed by the Trial Balance?
கீழ்க்கண்ட பிழைகளில் இருப்பாய்வு வெளிப்படுத்தாப் பிழையை குறிப்பிடுக.
- (A) Error of complete omission
முழு விடு பிழை
- (B) Error of Casting
கூட்டல் பிழை
- (C) Error of Partial omission
பகுதி விடு பிழை
- (D) Error of Balancing
இருப்புக் கூட்டல் பிழை
12. State which of the following errors will be revealed by the Trial Balance?
கீழ்க்கண்ட பிழைகளில் இருப்பாய்வு வெளிப்படுத்தும் பிழையை குறிப்பிடுக.
- (A) Error of complete omission
முழு விடு பிழை
- (B) Compensating Error
ஈடு செய் பிழை
- (C) Error of Partial omission
பகுதி விடு பிழை
- (D) Error of Recording
பதிவு செய்தல் பிழை
13. Cash is classified under
ரொக்க க/கு வகைப்படுத்தப்பட்டுள்ளது
- (A) Nominal A/c
பெயரளவு கணக்கு
- (B) Real A/c
சொத்துக் கணக்கு
- (C) Personal A/c
ஆள்சார் கணக்கு
- (D) Representative Personal A/c
பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு
14. Nominal Accounts having credit balance represents
பெயரளவு கணக்கு வரவுத் தன்மையினை குறிப்பது
- (A) Income/Gain
வருமானம் மற்றும் ஆதாயங்கள்
- (B) Expenses/Losses
செலவுகள் மற்றும் நட்டங்கள்
- (C) Assets
சொத்துகள்
- (D) Liability
பொறுப்புகள்

15. A Debit note is prepared for
பற்றுக் குறிப்பு தயாரிப்பது எதற்கு
- (A) Purchase
கொள்முதல்
- (B) Sales
விற்பனை
- (C) Purchase Return
கொள்முதல் திருப்பம்
- (D) Sales Return
விற்பனை திருப்பம்
16. The Assets are recorded in books of accounts in the cost of acquisition is
ஏடுகளில் சொத்துக்களை அவற்றை வாங்கிய விலையில் பதிவது
- (A) Dual Aspect concept
இரட்டைத் தன்மைக் கருத்து
- (B) Historical Cost concept
புராதன அடக்க விலைக் கருத்து
- (C) Matching concept
பொருத்துகைக் கருத்து
- (D) Revenue Realisation concept
வருவாய் தீர்வுக் கருத்து
17. "Anticipate no profit and provide for all possible losses" - represents
"இலாபத்தை எதிர்நோக்காதே. ஆனால் அனைத்து எதிர்பார்க்கும் நட்டங்களுக்கு ஒதுக்கு செய்க" குறிப்பது
- (A) Cost benefit principle
அடக்கவிலை பயன்பாட்டுக் கொள்கை
- (B) Consistency principle
தொடர்ச்சி மரபுக் கொள்கை
- (C) Materiality principle
உண்மை உணர்த்தும் கொள்கை
- (D) Prudence principle
முன்னெச்சரிக்கை கொள்கை
18. In accounting, only those business transactions and events which are financial nature are recorded
வணிக நடவடிக்கைகளில் நிதி சார்பு உடைய நடவடிக்கைகள் மட்டுமே கணக்கியலில் பதியப்படுவது
- (A) Accounting Entity Assumption
கணக்கியல் தனித்தன்மை அனுமானம்
- (B) Accounting Period Assumption
கணக்கியல் கால அனுமானம்
- (C) Going concern Assumption
நிறுவனத் தொடர்ச்சி அனுமானம்
- (D) Money Measure Assumption
பண மதிப்பீட்டு அனுமானம்
19. Traditional approach of accounting is also called
புராதன கணக்கியல் அணுகுமுறையின் மற்றொரு பெயர்
- (A) Accounting Equation Approach
கணக்கியல் சமன்பாடு அணுகுமுறை
- (B) American Approach
அமெரிக்க அணுகுமுறை
- (C) British Approach
பிரிட்டன் அணுகுமுறை
- (D) Indian Approach
இந்திய அணுகுமுறை

20. Purchased goods from Mahesh on Credit should be credited to
மகேஷ் என்பவரிடமிருந்து சரக்கு கடனாக கொள்முதல் செய்ததற்கு வரவு வைக்க வேண்டிய கணக்கு
- (A) Cash A/c
ரொக்க க/கு
- (B) Mahesh A/c
மகேஷ் க/கு
- (C) Purchase A/c
கொள்முதல் க/கு
- (D) Purchase Return A/c.
கொள்முதல் திருப்ப க/கு
21. The Book which contains a classified and permanent record of all the transactions of a business is
ஒரு தொழிலின் அனைத்து நடவடிக்கைகளையும் வகைப்படுத்தி நிரந்தரமாக பதிவு செய்வது
- (A) Journal
குறிப்பேடு
- (B) Ledger
பேரேடு
- (C) Trial Balance
இருப்பாய்வு
- (D) Balance Sheet
இருப்பு நிலைக்குறிப்பு
22. The Process of transferring entries from journal to the ledger
குறிப்பேட்டிலிருந்து பதிவுகளை பேரேட்டில் மாற்றி எழுதும் முறை
- (A) Matching
பொருத்துகை
- (B) Posting
எடுத்தெழுதல்
- (C) Recording
பதிதல்
- (D) Writing
எழுதுதல்
23. The person who prepares the bill is called
மாற்று சீட்டினை தயார் செய்பவர்
- (A) Drawee
ஏற்குநர்
- (B) Drawer
எழுதுநர்
- (C) Payee
செலுத்தப் பெறுநர்
- (D) Payer
செலுத்துபவர்

24. On 1st January 2003, Chandran draws a bill on Sundar for 3 months, its due date is ஜனவரி 1, 2003 அன்று சந்திரன், சுந்தர் மீது ஒரு மூன்று மாத கால மாற்றுச் சீட்டினை எழுதினார். அம்மாற்றுச் சீட்டின் தவணை நாள்
- (A) 31st March 2003
மார்ச் 31, 2003
- (B) 1st April 2003
ஏப்ரல் 1, 2003
- (C) 3rd April 2003
ஏப்ரல் 3, 2003
- (D) 4th April 2003
ஏப்ரல் 4, 2003
25. A bill discharged before its due date is மாற்றுச் சீட்டை ஏற்றவர், தவணை நாளுக்கு முன்பே தொகையினை செலுத்துதல்
- (A) Dishonour
அவமதிக்கப்படுதல்
- (B) Renewal
புதுப்பித்தல்
- (C) Retiring
ஓய்வுபடுத்துதல்
- (D) Discounting
தள்ளுபடி செய்தல்
26. The Journal which records the entries which cannot be entered in any subsidiary books துணை ஏடுகளில் பதிய முடியாத நடவடிக்கைகளை பதிவு செய்யும் ஏடு
- (A) Proper Journal
முறையான குறிப்பேடு
- (B) Cash Book
ரொக்க ஏடு
- (C) Bills Receivable Book
பெறுவதற்குரிய மாற்றுச் சீட்டு ஏடு
- (D) Purchase Book
கொள்முதல் ஏடு
27. The year of Negotiable Instrument Act மாற்றுமுறை ஆவணச் சட்டம் - வருடம்
- (A) 1871
- (B) 1881
- (C) 1891
- (D) 1991
28. If a cheque sent for collection is dishonoured, the debit is given to வசூலுக்கு அனுப்பப்பட்ட காசோலை அவமதிக்கப்பட்டால் மாற்று செய்யப்படும் கணக்கு
- (A) Supplier A/c
சரக்கீந்தோர் க/கு
- (B) Bank A/c
வங்கி க/கு
- (C) Customer A/c
வாடிக்கையாளர் க/கு
- (D) Bills A/c
மாற்றுச்சீட்டு க/கு

29. The entry that affects both cash and bank accounts
ஒரு பதிவு ரொக்க கணக்கு மற்றும் வங்கி கணக்கு இரண்டையும் பாதித்தல்

- ✓ (A) Contra Entry
எதிர்ப்பதிவு
- (B) Single Entry
ஒற்றைப்பதிவு
- (C) Double Entry
இரட்டைப்பதிவு
- (D) Purchase Book
கொள்முதல் ஏடு

30. Overdraft means credit balance as per
மேல்வரைப்பற்று வரவு இருப்பின்

- ✓ (A) Cash Book
ரொக்க ஏடு
- (B) Bank Pass Book
வங்கி செல்லேடு
- (C) Purchase Book
கொள்முதல் ஏடு
- (D) Sales Book
விற்பனை ஏடு

31. The Bank Statement shows an overdrawn balance of Rs.2000. A cheque for Rs.500 drawn in favour of a creditor has not yet been presented for payment. When the creditor presents the cheque for payment, the bank balance will be

வங்கிக் கணக்கறிக்கை ரூ.2000 மேல்வரைப் பற்று காட்டுகிறது. கடனீந்தோருக்கு அளித்த காசோலை ரூ.500 இதுவரை செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படவில்லை. கடனீந்தோர் காசோலை செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தும்பொழுது வங்கி கணக்கு இருப்பு

- (A) Rs.1500
ரூ.1500
- ✓ (B) Rs.2500 (overdrawn)
ரூ.2500 (மேல்வரை)
- (C) Rs.2500
ரூ.2500
- (D) Rs.2000 (overdrawn)
ரூ.2000 (மேல்வரை)

32. Bank reconciliation statement is prepared by
வங்கி சரிசெய்யும் பட்டியலை தயாரிப்பவர்

- ✓ (A) Bank
வங்கி
- (B) Creditors of business
வணிகத்தின் கடனீந்தோர்
- (C) Customer of a Bank
வங்கியின் வாடிக்கையாளர்
- (D) Debtors of a business
வணிகத்தின் கடனாளி

33. Goods taken by the Proprietor for Domestic use should be credited to
உரிமையாளர் தன்னுடைய குடும்ப பயனுக்காக எடுத்துக் கொண்ட சரக்கை, வரவு வைக்க வேண்டியது
- (A) Proprietor's Drawing Account
எடுப்பு க/கு
- (B) Sales Account
விற்பனை க/கு
- (C) Purchase Account
கொள்முதல் க/கு
- (D) Capital Account
முதல் க/கு
34. Advertisement Expenditure is
விளம்பரச் செலவுகள் என்பது
- (A) Capital Expenditure
முதலினச் செலவுகள்
- (B) Revenue Expenditure
வருவாயினச் செலவுகள்
- (C) Deferred Revenue Expenditure
நீள் பயன் வருவாயினச் செலவுகள்
- (D) Revenue Receipt
வருவாயின வரவுகள்
35. Commission and Discount received is
தரகு கழிவு மற்றும் தள்ளுபடி பெற்றது
- (A) Capital Receipt
முதலின வரவுகள்
- (B) Revenue Expenditure
வருவாயினச் செலவுகள்
- (C) Revenue Receipt
வருவாயின வரவுகள்
- (D) Capital Expenditure
முதலினச் செலவுகள்
36. Amount spent on acquiring a copy right is an example for
பதிப்புரிமை பெறச் செலவு செய்தது
- (A) Capital Expenditure
முதலினச் செலவு
- (B) Revenue Expenditure
வருவாயினச் செலவு
- (C) Revenue Receipt
வருவாயின வரவு
- (D) Capital Receipt
முதலினச் செலவு
37. Amount paid to bring the goods within the municipal limits
நகர எல்லையில் சரக்கினை கொண்டுவரும் போது உள்ளாட்சிக்கு செலுத்தக் கூடியது
- (A) Customs Duty
சங்க வரி
- (B) Clearing Charges
அகற்றீட்டுக் கட்டணம்
- (C) Import Duty
இறக்குமதி வரி
- (D) Octroi Duty
நுழைவு வரி

38. Which of the following is Direct Expense?

கீழ்க்கண்டவற்றில் எது நேரடிச் செலவுகள்

(A) Salaries

சம்பளம்

(B) Depreciation

தேயமானம்

(C) Discount Allowed

அளித்த தள்ளுபடி

✓

(D) Dock Dues

துறைமுகக் கட்டணம்

39. Preliminary Expenses is

தொடக்க செலவுகள் என்பது

(A) Fixed Assets

நிலைச் சொத்துக்கள்

(B) Capital Expenditure

முதலினச் செலவுகள்

(C) Intangible Asset

புலனாகாச் சொத்துக்கள்

✓

(D) Fictitious Asset

கற்பனைச் சொத்துக்கள்

40. Bills Discounted is an example of

தள்ளுபடி செய்யப்பட்ட மாற்றுச்சீட்டு - எடுத்துக்காட்டு

(A) Long Term Liability

நீண்ட கால பொறுப்புகள்

(B) Current Liability

நடப்பு பொறுப்புகள்

✓ (C) Contingent Liability

நிகழ்வடையாப் பொறுப்புகள்

(D) Current Assets

நடப்பு சொத்துக்கள்

040/DM/23

Register Number									
--------------------	--	--	--	--	--	--	--	--	--

DEPARTMENTAL EXAMINATIONS
DEPARTMENTAL TEST FOR OFFICERS OF THE CO-OPERATIVE
DEPARTMENT – BOOK KEEPING

(Without Books)

Maximum Time : 1:30 hours

Maximum Marks : 60

IMPORTANT INSTRUCTIONS

DESCRIPTIVE TYPE

விரிவான விடையளிக்கும் வகை வினாத்தாள்

Read the following instructions carefully before beginning to answer the questions.

வினாக்களுக்கு விடையளிக்க தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளை கவனமாக படிக்கவும்.

1. Answers in excess of the prescribed number of questions appearing at the end of the answer book will not be valued.

விடைகளை குறிப்பிட்டுள்ள எண்ணிக்கைக்கு அதிகமாக எழுதியிருப்பின், விடைத்தாளின் இறுதியில் உள்ள அதிக எண்ணிக்கையிலான விடைகள் மதிப்பீடு செய்யப்படாது.

2. In case of doubt, English version is the final.

வினாக்களில் சந்தேகமிருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.

- I. Answer any EIGHT questions.

(8 × 3 = 24)

எவையேனும் எட்டு கேள்விகளுக்கு மட்டும் விடையளிக்கவும்.

1. Explain Approaches of Recording.

பதிவு செய்வதற்கான அணுகுமுறையை - விளக்குக.

2. What is Bad Debts?

வாராக்கடன் என்றால் என்ன?

[Turn over

3. Write notes on parties involved in a bill of exchange.

மாற்றுச்சீட்டுடன் தொடர்புடைய நபர்கள் பற்றி குறிப்பு எழுதுக.

4. Name the different kinds of errors.

பிழைகளின் வகைகளை எழுது.

5. Ascertain the Bank Balance.

Balance as per cash book Rs. 1,500

Cheques deposited but not cleared Rs. 100.

Cheques issued but not presented for payment Rs. 150

செல்லேட்டின்படி இருப்பை காண்க.

ரொக்க ஏட்டின்படி வங்கி இருப்பு ரூ. 1,500

வங்கியில் செலுத்திய காசோலை வசூலாகாதவை ரூ. 100

காசோலை விடுத்தும் பணம் பெற முன்னிலைப்படுத்தப்படாதவை ரூ. 150

6. What is prepaid expenses and explain its adjusting entry?

முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் என்றால் என்ன? அவற்றை எவ்வாறு சரிசெய்யப்படும்?

7. What are the methods of calculating depreciation?

தேயமான கணக்கீட்டு முறைகள் யாவை?

8. From the following particulars ascertain gross profit Ratio

	Rs.
Cash Sales	40,000
Credit Sales	65,000
Sale return	5,000
Gross profit	40,000

பின்வரும் விவரங்களை கொண்டு மொத்த இலாப விகிதத்தை கண்டறிக.

	ரூ.
ரொக்க விற்பனை	40,000
கடன் விற்பனை	65,000
விற்பனைத் திருப்பம்	5,000
மொத்த இலாபம்	40,000

9. A and B are partners sharing profits in the ratio of 3 : 2. They admit C for 1/5th share as new partner. Calculate new profit sharing ratio

A, B என்ற கூட்டாளிகள் முறையே 3:2 என்ற விகிதத்தில் இலாபம் பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் C என்பவரை கூட்டாண்மையில் 1/5 பங்கு இலாப பங்கு தர இசைந்து சேர்த்து கொண்டனர். அவர்களுடைய புதிய இலாப பகிர்வு விகிதம் கணக்கிடுக.

10. What are the sources of finance for a company?

நிறுமத்தின் நிதி மூலங்கள் யாவை?

II. Answer any THREE questions.

(3 × 5 = 15)

எவையேனும் மூன்று கேள்விகளுக்கு மட்டும் விடையளிக்கவும்.

1. What are the reasons for the return of goods?

சரக்குகள் திருப்பப்படுவதற்கான காரணங்கள் யாவை?

2. What are the advantages of subsidiary books?

துணை ஏடுகளில் நன்மைகள் யாவை?

3. A company purchased machinery for Rs. 1,00,000/-. Its installation cost amounted to Rs. 10,000/-. Its estimated life is 5 years and the scrap value is Rs. 5,000/- calculate the amount and rate of depreciation. (Straight - line method)

ஒரு நிறுமம் ரூ. 1,00,000 மதிப்புள்ள இயந்திரத்தை வாங்கியது - அதனை நிறுவுவதற்காக ரூ. 10,000 செலவழித்தது. அந்த இயந்திரத்தின் பயனளிப்புக் காலம் 5 ஆண்டுகள் ஆகும். அதன் இறுதி மதிப்பு ரூ. 5,000 தேய்மானத் தொகையும், தேய்மான விகிதத்தையும் கண்டுபிடிக்கவும் (நேர்கோட்டு முறையில்)

4. What are the limitations of trial balance?

இருப்பாய்வின் குறைபாடுகள் எவை?

5. Explain the features of partnership.

கூட்டாண்மையின் சிறப்பியல்புகளை விவரி.

III. Answer any THREE questions.

(3 × 7 = 21)

எவையேனும் மூன்று கேள்விகளுக்கு மட்டும் விடையளிக்கவும்.

1. What are differences between Book keeping and Accounting?
கணக்கு ஏடுகள் பராமரிப்புக்கும், கணக்கியலுக்கும் இடையேயான வேறுபாடு.
2. Name the parties or groups interested in Accounting Information.
கணக்கியல் தகவல்களில் ஆர்வமுள்ள பயனீட்டாளர்கள் அல்லது குழுக்கள் யாவர்?
3. From the following trading account, calculate stock turnover ratio and gross profit ratio.

Trading account of Mohammed Ali & Co.,

for the year ended 31.3.2004

Particulars	Rs.	Particulars	Rs.
To Opening stock	40,000	By Sales	2,00,000
To Purchases	1,20,000	By Closing stock	20,000
To Carriage	10,000		
To Gross profit	50,000		
	<u>2,20,000</u>		<u>2,20,000</u>

பின்வரும் வியாபார கணக்கிலிருந்து சரக்கிருப்பு விற்பனை விகிதத்தையும் 'மொத்த இலாப' விகிதத்தையும், கணக்கிடுக. முகமது அலி நிறுவனத்தின் 2004 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்கான வியாபாரக் கணக்கு.

விவரம்	தொகை ரூ.	விவரம்	தொகை ரூ.
தொடக்கச் சரக்கிருப்பு	40,000	விற்பனை	2,00,000
கொள்முதல்	1,20,000	இறுதிச் சரக்கிருப்பு	20,000
தூக்குக் கூலி	10,000		
மொத்த இலாபம்	50,000		
	<u>2,20,000</u>		<u>2,20,000</u>

4. A firm's net profit during the last three years were Rs. 90,000, Rs. 1,00,000 and Rs. 1,10,000. The capital employed in the firm is Rs. 3,00,000. A normal return on the capital is 10%. Calculate the value of goodwill on the basis of two year's purchases of super profit.

நிறுவனத்தின் கடந்த மூன்று ஆண்டுகள் இலாபங்கள் ரூ. 90,000, ரூ. 1,00,000, மற்றும் ரூ. 1,10,000 ஆகும். நிறுவனத்தின் பயன்படுத்தப்பட்ட முதல் ரூ. 3,00,000. சாதாரண இலாபம் முதல் மீது 10% ஆகும். உயர் இலாபத்தின் இரண்டு ஆண்டு கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடுக.

5. Explain the characteristics of a company.

நிறுவனத்தின் தன்மைகள் விவரி.